

The Ceylon Government Gazette,

PART III.

THURSDAY, NOVEMBER 8, 1900

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 8th day of November, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Welive in the Morowak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified plans :—

I.

A block of land comprising the following :—

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
134 ...	Polgaswilehena, Mapanapolahena, Panwiledeniyehena, Olimullehena, Talapathena, Miriswelahena, Mahadeniyehena, and Pillehena	464	0	0
135 ...	Ihalamapanakumbura	0	1	3
136 ...	Mapanapoladeniya	0	0	22
137 ...	Panwilahenedeniya	13	3	10
138 ...	Miriswelahenedeniya	0	1	35
139 ...	Do.	6	3	30
140 ...	Pahalamiriswilehena	1	2	17
143 ...	Olimulledeniya	0	1	22
144 ...	Mahadeniya	7	0	10
145 ...	Talpathenedeniya	5	1	30
		500	0	19

on sheets O $\frac{14}{7, 15}$, O $\frac{14}{8, 16}$, O $\frac{14}{23, 31}$, O $\frac{14}{24, 32}$: on the north by the Kadaindola, Wattedehena claimed by Mr. C. J. R. Le Mesurier ; on the east by Tunmodarahena belonging to Crown, the Millawa-ela, Olimullewatta or Olimullehena claimed by Vidana Patiranage Don Davit, the Millawe-ela ; on the south by the Talapatdeniyadola, Paragahadeniyahena belonging to Crown, Pansalawatta belonging to the Welive temple, Potuwila belonging to Vidana Patiranage Dondiris, Pillehena planted with citronella and claimed by D. D. Abeywikrama and others, Pillehenewatta belonging to ditto, Kalugalakumbura belonging to Vidanapatiranage Adrian and others, Kalugalawatta belonging to ditto, Kapatenuma belonging to ditto, Kapatenumekoratuwa belonging to ditto ; on the west by Udakumbura belonging to Vidana Patiranage Don Bastian and others, Hillessegedarahena belonging to Crown, the Miriswelahenedola, the Polgaswiledola, Gulanhena belonging to Crown, the Puhulhenedola, the Uruwandola.

වෛ 1900 කවු කොටුවේ මස 8 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අග විසින් වෛ 1897ටත් නොමීර 1ක් ආඥාපණයෙන් 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශේෂ මන්ත්‍රීවරයානන්තාන්තයේ මාතර කන්තෝරුවේදී උන්තාන්තයේ ඉදිරිපිටට ඇවිත් පෙනීසිට එක් ඉඩම්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොගෙදනොත්, එක් විශේෂ මන්ත්‍රීවරයානන්තාන්තයේ වෛ 1897ටත් නොමීර 1ක් ආඥාපණයෙන් ලැබී තිබෙන බලයේ ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකියාපු එක් ඉඩම් එක්කෝ එයින් අයිතිවාසිකමක් ගෙණ ගැරදක්වන්නට නොගෙදන සෑම ඉඩම් රජපත්තක ඉඩම් හැරීයට උන්තාන්තයේ අත්සන ඇති ලියවිල්ලකින් උන්තාන්තයේ විසින් ප්‍රකාශ කරණ බව මෙහින් දැනගත යුතුයි.

ජේ. පී. ලුවිස්,
විශේෂ මන්ත්‍රීවරයානන්තාන්තයේ.

ඉඩම්වල තොරතුරු.


දකුණු පලාතට අයිති මාතර දිස්ත්‍රික්කේ මොරවක්කෝරලේ වැලිවේ යන ගම පිහිටා තිබෙන මීට අමුනාපු සහතික සිතියම්වල පෙන්නුම් වෙහි පහත දක්වන බිම්කවිටි, එනම් :—

I.

O $\frac{14}{7, 15}$, O $\frac{14}{8, 16}$, O $\frac{14}{23, 31}$ සහ O $\frac{14}{24, 32}$ සිතියම් පටුවලට අඩකුඩු මෙහි පහත දක්වන බිම්කවිටි ඇදැවු ඉඩම් :—

බිම්කවිටියේ නොමීරය.	ඉඩමේ නම.	මහත. අ. රු. ප.	බිම්කවිටියේ නොමීරය.	ඉඩමේ නම.	මහත. අ. රු. ප.
135 ...	ඉහලමාපණකුඹුර	0 1 3	140 ...	පහල මිරිස්විලේගේන	1 2 17
136 ...	මාපණපොලදෙහිය	0 0 22	143 ...	බලිවිල්ලේදෙහිය	0 1 22
137 ...	පණවිලගේනදෙහිය	13 3 10	144 ...	මහදෙහිය	7 0 10
138 ...	මිරිස්වෙලගේනදෙහිය	0 1 35	145 ...	තල්පත්ගේනදෙහිය	5 1 30
			මුළු බිම්කරම 500 0 19		

கே தொன் பஸ்தியனும் சிலபேர்களுக்கமுடைய உடகும்புர, அரசாட்சிக்குள்ள கிலெஸ்ஸேகே
 தறகேன, மிரிஸ்வலகேனேதொல, பொலகஸ்விலேதொல, அரசாட்சிக்குள்ள குலனேகேன
 யுளுக்கேனேதொல, ஊறுவன்தொல.



Lot.	Situation : Welive village in Palle pattu of Morowak korale.		Extent.	
	Name of Land.		A.	R. P.
134	...	Polgaswilehena, Mapanapolahena, Panwiladeniyehena, Olimullehena, Talapathena, Miriswelahena, Mahadeniyehena, and Pillehena	464	0 0
135	...	Ihalamapanapolakumbura	0	1 3
136	...	Mapanapoladeniya	0	0 22
137	...	Panwilahenedeniya	13	3 10
138	...	Miriswelahenedeniya	0	1 35
139	...	Do.	6	3 30
140	...	Pahalamiriswilahena	1	2 17
143	...	Olimulledeniya	0	1 22
144	...	Mahadeniya	7	0 10
145	...	Talpathenedeniya	5	1 30
			500	0 19

Surveyor-General's Office, Colombo, June 14, 1900. Sheets O $\frac{14}{7, 15}$, O $\frac{14}{8, 16}$, O $\frac{14}{23, 31}$, and O $\frac{14}{24, 32}$ R. STANSER TEMPLETON, for Surveyor-General.

Description of Boundaries of the Block comprising lots Nos. 134, 135, 136, 137, 138, 139, 140, 143, 144, and 145.

Lot.	Name of Land.	Lot.	Name of Land.
1	...	10	...
2	...	11	...
3	...	12	...
4	...	13	...
5	...	14	...
6	...	15	...
7	...	16	...
8	...	17	...
9	...	18	...


II.

Lot 158 on sheet O $\frac{14}{23, 31}$, called or known as Lindagawahena, in extent 17 acres and 12 perches, and bounded as follows : on the north by Lindagawakumbura belonging to Vidana Patiranage Don Arnolis and others ; on the east by Lindagawakumbura belonging to Vidana Patiranage Don Arnolis and others, Ulugodagedarawatita belonging to Vidana Patiranage Don Bastian and others ; on the south by the Etakeledola, Bimbrigaswatita belonging to Vidana Patiranage Don Bastian and others ; on the west by the Henawalakumbura belonging to Vidana Patiranage Dondiris and others, Henawalahena belonging to Crown.

අක්කර 17කුත් පර්ච්ස් 12ක් කිමිතරම ඇති සාමාන්‍යවසයෙන් ලිදගාවාගෙන කිසික නොහොත් ඒ නමින් දැනගනු නිබෙන O $\frac{14}{23, 31}$ සිතීමේ පත්‍රයේ 158 වෙනි කිමිතරවිසිට මාසිම්, උතුරට—විදුකපතිරණගේ දෙන්න අර්නෝලිස්ට සහ නවත් අඟව්වත්ට අසිති ලිදගාවා කුඹුරද; නැගෙනහිරට එම අඟව්වත්ට අසිති ලිදගාවා කුඹුරද, විදුකපතිරණගේ දෙන්න බස්නිකත්ට සහ නවත් අඟව්වත්ට අසිති උච්චොවගෙදර වත්තද; දකුණට ඇටකලේ දෙලිද, විදුක පතිරණගේ දෙන්න බස්නිකත්ට සහ නවත් අඟව්වත්ට අසිති කිමිතරගස් වත්තද; බස්නාගුරට විදුකපතිරණගේ දෙන්නදිරිස්ට සහ නවත් අඟව්වත්ට අසිති කෙනවලු කුඹුරද, රජසන්නක ගෙනවලු ගෙනද.

O $\frac{14}{23, 31}$ අඟවුණුද තාසියිල් 158 ම් ඉලඝ්ක තුණ්ඩුම් ගින්නතකාවාකේන යෙණ්ඟු පොතූ වාය්ඝ් සොලව්වටුකිර අල්ලතු අඟ්ව්වටුකිර 17 ඊඝ්කර් 12 පර්ඝ්ස් විඝාලමුණ්ඟතු, ඉත්තේ ග්ලකෙයාවතූ :—

වඳඝ්ඝු-විතානපත්තිරනකේ තොණ් අර්නෝලිඝ්කම් සිලපේර්ඝ්ඝුඝුමුදාය ගින්නතකාවා ඝුම්පුර ; සිමුඝ්ඝු-මේර්සොලව්ව්වඝ්ඝුදාය ගින්නතකාවාඝුම්පුර, විතානපත්තිරනකේ තොණ් පස්තිරනුම සිලපේර්ඝ්ඝුමුදාය ඊරුකොඳකෙතරවත්ත ; තෙර්ඝු-ඊඳ්ඳකලේතොල, විතාන පත්තිරනකේ තොණ් පස්තිරනුම සිලපේර්ඝ්ඝුමුදාය පිම්පිරිඝ්ඝ්ඝුත්ත ; මේර්ඝු-විතාන පත්තිරනකේ තොණ්තිරිඝ්කම් සිලපේර්ඝ්ඝුඝුමුදාය කේනවලුම්පුර, අරඝාඳසිඝ්ඝුඝුණ්ඟ කේන වඟකේන.



Situation : Welive village in Palle pattu of Morowak korale.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
158	Lindagawahena	17 0 12

Surveyor-General's Office,
Colombo, June 14, 1900.

R. STANSER TEMPLETON,
for Surveyor-General.

Sheet O $\frac{14}{23, 31}$